



MGR Special Education and Research Director Latha Rajendran met Chief Minister Stalin and donated Rs. 10 lakhs to the Chief Minister's Corona Relief Fund. Advocate Kumar Rajendran is also seen.



Ramco Cements commissions medical oxygen plant

Chennai, May 15: Ramco Cements has commissioned a much needed Oxygen plant at its factory in Ramasamy Raja Nagar in Virudhunagar district of South Tamil Nadu, for the welfare of common people. True to its history and legacy, the company has dedicated this oxygen plant for supply of medical oxygen to the Government hospitals

in Rajapalayam, Virudhunagar, Sivakasi, Aruppukottai and Sathur. The plant was inaugurated today by Virudhunagar District Collector R.Kannan, in the presence of the Minister for Industries Thangam Thennarasu and Minister for Revenue K.K.S.S.R.Ramachandran. The plant established at a cost of Rs.50 lakhs has a production capacity of 48 numbers of oxygen

cylinders per day. Each cylinder has a capacity of 45 liters of liquid oxygen, which is equal to 7000 liters in gaseous form. At the rate of 10 liters per minute, one cylinder can feed one patient for 10 to 12 hours. With this continuous supply of medical oxygen from this plant, around 24 lives can be saved every day.

UFO, CAN to offer content & social media solutions

Coimbatore, May 15: In an interesting development for the entertainment industry, UFO and The Collective Artists Network Pvt. Ltd., have entered into a partnership to offer influencer marketing, branded content, and social media solutions to

brands across the country. This move is a result of both powerhouse players fostering a joint vision to expand their respective operations while amplifying their existing strengths and infrastructure as market leaders in their respective fields.

As a part of this association, UFO and Big Bang Social (an initiative wholly owned by The Collective Artists Network) will offer end-to-end social media and branded content solutions to a wide base of local and global brands across India.

Dr. Reddy's Lab continues to grow

Chennai, May 15: Dr. Reddy's Laboratories Ltd. today announced its consolidated financial results for the fourth quarter and full year ended March 31, 2021. The information mentioned in this release is on the basis of consolidated financial statements under International Financial Reporting Standards (IFRS).

Commenting on the results, Co-Chairman & MD, G V Prasad said "In FY 21, we continued to grow across all our businesses, enhance productivity and strengthen our development pipeline. We are prioritizing our efforts to launch Sputnik V vaccine across India while working on the development and commercialization of several drugs for the treatment of mild to severe COVID 19 infections."

Koo unveils new logo

Chennai, May 15: Koo unveiled its new logo today. The new logo is a continuation of the yellow bird but with a fresh new look. This new identity was unveiled online by Sri Sri Ravi Shankar on the auspicious occasion of his 65th birthday.

Koo is an Indian micro-blog that enables open expression in multiple Indian languages. 90% of India that prefers a regional Indian language can express themselves in a seamless way on Koo. The app was launched in Mar 2020 and has since garnered over 6 million users across its app platforms. A Prameya Radhakrishna, Co-founder, Koo, said "We are very excited to unveil our new identity. It's fresh new look and an indication of our little yellow bird growing up from being a toddler to an adolescent. The bird is full of positivity and will inspire people to talk about various aspects of life in the most positive manner. This little bird is ready to fly. We are grateful to Garudaev Sri Sri Ravi Shankar for inaugurating Koo's new logo on the auspicious day of his 65th birthday."

Bob's Banter Robert Clements

Second Dose of Milk-Powder..!

In a little village somewhere in the country, the village headman and the assistant headman listened to the huge commotion outside their hut. "The people are angry," whispered the assistant headman, "They want milk powder for their sickness!" "But I gave them one spoon of milk powder!" said the headman. "They know two are required!" said the assistant headman, "And there are many who have not even got their first spoon of milk!" The headman looked at his assistant, and then they both peered out of the window at the frenzied mob outside. "If you don't order their milk powder from somewhere, they will throw us out and maybe lynch us!" said the assistant, "Anyway, why didn't you order more milk powder?" "I thought the illness would go away. I did not expect a second wave of sickness!" "But you were warned about it!" said his assistant. "I thought I could use that money to build a bigger village meeting council house!" sighed the headman. "I was fed up sitting in that bamboo hut and conducting proceedings feeling all cramped up, and I wanted the surrounding villages to feel

envious of our new meeting house!" The shouting outside grew louder and more vicious. "You have to think of something," said the assistant fearfully, rubbing his bald head and peering at the headman through his glasses, while rubbing his hands fearfully on his rather fat body. "How much milk powder do we have?" asked the headman, his eyes looking shrewdly in the distance. "Just enough to give those who've had the first dose of milk, their second dose! We did tell them that after two spoons of milk taken at an interval of four weeks, they would be okay!" The headman got up, rubbed his white beard, opened the door, and faced the people, "I have just got word," he said, "that we should keep a gap of eight to twelve weeks between one spoon of milk and the next! So, don't worry, we can now distribute what we have to those who have not had their first spoonful!" There was a roar of approval from the crowd, and the headman walked back into his headman hut. "That was ingenious!" said his assistant. "Now I can continue with the construction of my grand meeting

hall, and even a new residence for me!" said the headman. "And what will happen after twelve weeks?" asked the assistant, but this time with a grin. "Well we could beat thal together to ward off the illness, or we could just say that the illness has gone away, and that we have all got herd immunity!" "You do have a way with promises!" said his assistant, and then they heard a shrill woman's voice, "Except with that tidi..!" **bobbanter@gmail.com**

Join the **Bob's Banter Writers Course**
Write for newspapers!
Write Web content
Just One Month, 4 hours a week, Fri-Sat, 6-8 pm and write like a Professional
Send a to: +91 98925-72883

TTK Prestige brings 'Provo kitchen hoods'

Chennai, May 15: TTK Prestige's one of Provo range of kitchen hoods with motion sensor technology, home cooks provide a smoke free kitchen with a wave of a hand. Provo kitchen hoods are available in 60cm and 90 cm variants. The angular suction technology means that a kitchen hood has its intake vents at an angle sucking the air away from the home cook making it more efficient. With 1000 m3/hr suction capacity, the Provo kitchen hood range improves air quality by removing pollutants and irritants. When switched on, the difference is

clearly visible as the smoke and vapors from the food directly flow into the vent sideways, keeping the air in your kitchen clean and healthy. The kitchen hood even reduces food odors and harmful carbon monoxide that emanate during the cooking process. Prioritizing aesthetics and functionality, the Provo range has an attractive sliding door which adds the wow factor to your kitchen. The tough heat resistant tempered glass and the robust powder coated steel body ensures durability and a long life.

BharatPe launches 'COVID Vaccination Cashback'

Chennai, May 15: BharatPe, one of India's leading fintech company for merchants, recently announced the rollout of its unique campaign to further strengthen the Indian government's vaccination drive against COVID19. Launched under 'BharatPe

Cares', a corporate social responsibility initiative by BharatPe, this first-of-its-kind programme aims to create awareness about Covid-19 vaccination amongst the company's 6 million+ merchant partners and also encourage them to get vaccinated without delay.

In India's first vaccination Cashback program, BharatPe merchants will get a Rs. 300 instant cash back in their bank account by scanning their vaccination certificate via the BharatPe app. The company also announced the launch of a Covid-19 Vaccine Tracker on its app to facilitate relevant information on Covid-19 vaccination. By using this Vaccine Tracker, the merchants can view details of the nearby Covid-19 Vaccination Centers, based on their location. Also, they can choose to get notified when a slot is available in their chosen area.

PUBLIC NOTICE

My clients Mr.Ramanathan S/o.Swamyathan aged about 64 years and Mrs.Nandhini W/o.Ramanathan, aged 61, both residing at No.41/5, Krishna Nagar Main Road, Peravallur, Chennai-82, are the sole and absolute owners of the Property measuring 1205 sq.ft and the house building standing thereon comprised in Old S.No.65, Old T.S.No.33, Patta No.67/195-98, 68, 69 per Fatta No.57/2, situated at Anna Nagar Main Road, Peravallur Village, Perambur-Purasawakkam Taluk, Chennai District. They having purchased same in and by a Sale Deed dated 02.11.2000 registered as Document No.67/195/2000 in the SRO of Sembiam. My client states that they lost the Original Sale Deed while Mrs. Nandhini was carrying the same in Yellow Colour Folder. File to take photocopy at Thiru.V.K. Nagar. The factum of the loss of original document was informed to the Police Officer through written complaint dated 10.04.2021. My clients have not mortgaged the property or pledged the document to anyone for any purposes whatsoever. If anyone/ individual/institution having any claim, right, title or interest whatsoever over the above said property may contact and lodge their claims if any with the undersigned with necessary documentary evidence within 15 days from the date of this publication [failing which it will be presumed that non can have any claim, right, title or interest over the property. Further if any encumbrance is created by anybody in respect of property by using the said documents it will not bind my client. **D. SETHURAMAN** Advocate Poomalallee Bar Association Poomalallee Court Campus, Chennai-58. Cell No.9283458588

PUBLIC NOTICE

Our Client Mr.G.Jaganathan, Son of Mr.Ganesan, aged about 60 years, residing at No.5/23, Lakshmiapuram, Thiruvallur - 601002, acquired the property being an extent of 3.00 Sq. Ft. of land, together with building, situated at Door No.23, New Door No. 23/43, 23/14/5, Lakshmiapuram Street, No.74, Periakuppam Madura Lakshmiapuram Village, Thiruvallur Taluk, Thiruvallur District, comprised in Orama Naham Survey No. 29/2A, within the Registration District of Thiruvallur and Sub Registration District of Thiruvallur vide a Sale Deed and Partition dated 24.03.2003 Registered as Document No.1606 of 2003. Thus our Mr.G.Jaganathan becomes the absolute owner of the property and he represents that the property is free from all claims and litigation. On 15.02.2021, Mr.G.Jaganathan lost the Original Deed of Settlement dated 04.02.1953 - Document No.15 of 1953, which the document is related to the above mentioned property, while he was waiting to pick up the MTC Bus, in the Sterling Road Bus stop, Nungambakkam. The lost Original document was wrapped with polythene bags and had placed in his bag. Mr.G.Jaganathan searched everywhere but unable to find the said document. It is hereby informed through this public notice that if anyone is having custody of the above said Original document may surrender the document or if anyone is having any claim, right, possession, ownership, litigation or title over the said property may lodge their claim by writing to the below mentioned address within 7 days from the date of the publication of this public notice. If no claim or objection is received within the said 7 days, or no one surrender the lost Original document, it is being confirmed that the above said document was lost and untraceable and there is no claim from anyone in the property and it is being confirmed that Mr.G.Jaganathan is the absolute owner of the said property and Mr.G.Jaganathan will obtain loan from Banks or Financial Institutions or sell the property according to his wish and our client will proceed to deal with the said property as absolute owner without any further reference. **LE LEGACY,** Advocates and Solicitors, P.Romulus Navarathnam, Advocate B-16, First Floor, Gemini Parsa Commercial Complex, No. 111, Kodambakkam High Road, Thousand Lights, Chennai - 600 006 Mobile No. 9828294466

NOTICE
To
1. M/s RRP Housing Private Ltd.
Represented by its Executive Director
Mr. P. Tharithi
No.50, 10th Avenue
Ashok Nagar, Chennai 600083
Also
M/s RRP Housing Private Ltd.
Represented by its Executive Director
Mr. P. Tharithi
No.126, Keelkhan Nagar
Ekkattuthangal
Chennai 600032.
2 Mr. Tharithi
Son of N. Padmanabhan
No. T-119, Appar Street Thiru Nagar,
Jaffarshopee Chennai 600083.
3 Mr.N.Padmanabhan
Son of late Nataraj Pillai
No.50, 10th Avenue
Ashok Nagar, Chennai 600083.
Take notice that in the above matter in CCP No.155 of 2020, the Honourable Adjudicating Officer, Tamil Nadu Real Estate Regulatory Authority, Chennai has ordered notice to be returnable by 11.06.2021 at 10.30 a.m. for your appearance in person or through Pleader, failing which the above complaint will be heard and decided against you, setting you Exparte in the above case and will be passed orders on merits.
S.PARTHASARATHY
COUNSEL FOR COMPLAINANT

PUBLIC NOTICE
My client Shri S.MUTHURAMALINGAM, son of Shanmugasundaram, resident of 731/19, First Main Road, Munirappa Nagar, Nerundram, Chennai 600 107, states that he has lost his Special Power of Attorney dated 15/03/2011 executed in his favour by one SHRI K. MADASAMY, son of Kumarasamy on 12.05.2021 at Arcot Road, Near Avichi School, Virugambakkam, Chennai 600 092 bearing Document No.1402 of 2011 SRO, Villivakkam, with respect to the property viz. Vacant House sites bearing Plot Nos.29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38 and 39 of ANNA MARIA NAGAR, Compsid in Survey Nos.850/2 and 675/2 of KORATTUR VILLAGE, Ambattur Taluk, Presently Chennai District, plots measuring 2187.1 square feet. My client hereby submits that if anyone found the above said document can be returned to my office as stated below and if it is not found and traceable within 10 days from the date of this publication, it deems to be lost.
G.Sankararaman, M.L.L., Advocate No.64/50, Pushpavathi Ammal Street West Mambalam, Chennai 600 033. Cell No.9444486955

KARTIK INVESTMENTS TRUST LIMITED
CIN: L65993TN1978PLC012913
Registered Office: Parry House, No.43, Moore Street, Parrys, Chennai - 600 001
Phone: 044-2530 7123, Fax: 044-2534 6466; e-mail ID: kartikinvestments@kartiinvestments.com; Website: www.kartikinvestments.com
EXTRACT OF THE DETAILED FORMAT OF AUDITED FINANCIAL RESULTS FOR THE YEAR ENDED MARCH 31, 2021 (In Lakhs)

Sl. No.	Particulars	Three months ended			Year ended	
		31.03.2021 Unaudited	31.12.2020 Unaudited	31.03.2020 Unaudited	31.03.2021 Audited	31.03.2020 Audited
1.	Total income from operations	1.01	0.70	1.43	6.05	7.13
2.	Net Profit / (loss) for the period before Tax	(0.78)	(1.55)	(0.38)	(1.52)	(0.60)
3.	Net Profit / (loss) for the period after Tax	(0.78)	(1.45)	(0.38)	(1.62)	(0.60)
4.	Total Comprehensive Income / (loss) - After Tax	34.97	0.85	(1.72)	68.01	22.05
5.	Equity Share Capital	24.40	24.40	24.40	24.40	24.40
6.	Reserves (excluding Revaluation Reserves as shown in Audited Balance Sheet of the previous year)	-	-	-	302.54	234.53
7.	Earnings per share (EPS) not annualised - (₹ 10/- each)					
a)	Basic	(0.32)	(0.59)	(0.16)	(0.66)	(0.25)
b)	Diluted	(0.32)	(0.59)	(0.16)	(0.66)	(0.25)

Note:
1. The above results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on May 14, 2021 and has been Audited by the Statutory Auditor.
2. The above is an extract of the Detailed Format of Quarterly/Annual Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosures Requirements) Regulations, 2015. The full format of the aforesaid Financial Results are available on the website of Stock Exchange, www.bseindia.com and also on the Company's website, www.kartikinvestments.com.
For Kartik Investments Trust Limited
Kavitha A Director

